

REG. NO. M. 2997.

RÉPUBLIQUE FRANÇAISE

LIBERTÉ.—ÉGALITÉ.—FRATERNITÉ.



ஆசிரியர் :
யாழ்ப்பாணம்
தென்கோவை.
ச. கந்தைய பிள்ளை
தமிழ்ப் பண்டிதர்,
சிலோன்.

தனிப்பிரதி அனு 1

LE RÉDACTEUR
TENKOVAI
S. CANDIAH PILLAI.
Tamil Pandit
Jaffna
CEYLON.

VITTAGAM

JOURNAL HEBDOMADAIRE PARAISSANT LE JEUDI

வித்தக்கும்

வியாழக்கிழமை தோறும் வெளிவருவது

Bureau de la Direction :—
RUE D'AMBALATADOU AYER
MADAM, NO. 2,
Pondicherry.

நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காமே
வித்தகர்க் கல்லா ஸரிது.

குறள்.

காரியாலயம் :—
அம்பலத்தாடு ஜயர் மடத்து வீதி,
நேப்பார் 2,
புதுவை.

VOL. II.

புதுவை, பவ வரு மாசி மீர் கன வ (28—2—35)

NO. 14.

திருவாய்மொழி.

நடையோன்றில்லாவுலகத்து நந்தகோபன்மகனேன்னும்
கோடியகடியதிருமாலர்ஸ் குளப்புக்கூறுகோளப்பட்டு
புடையும்பேயரகில்லேன்னான் போட்கன்மித்தவடிப்பாட்டில்
போடித்தான்கோணர்துபூச்சிகள் போகாவுயிரேன்னுடம்பையே.

வெற்றிக்கருளக்கோடியான்றன் மீமீதாடாவுலகத்து
வெற்றவெற்றிதேபேற்றதாய் வேம்பேயாகவளர்த்தாளே
குற்றமற்றமுலைதன்னைக் குமரன்கோலப்பகைனத்தோளோடு
அற்றகுற்றமவைத்ர அனையவமுக்கிக்கட்டாரே.

உள்ளேயுருகினைவேனை யுள்ளோவில்லோவேன்னத
கோள்ளோகோள்ளிக்குறும்பனைக் கோவாத்தனனைகண்டக்கால்
கோள்ளும்பயஞேன்றில்லாத கோங்கைதன்னைக்கிழங்கோமே
அள்ளிப்பறித்திட்டவன்மார்விலேற்றிந் தென்னழைத்தீர்வேனே.

திருவருள் துணை.



காலமுண் டாகவே காதல்சேய்
துய்மின் கருதறிய
ஞாலமுண் டானேடு நான்முகன்
வானவர் நண்ணீய
ஆலமுண் டானெங்கள் பாண்டிப்
பிரான்றன் அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின்
ரூன்வங்கு முந்துமினே.

[திருவாசகம்]

ஷஸ்திர

வித்தகம்

புதுவை,
பவ வரு மாசி மீ 17 வ

இராப்பகலற்ற இடம்

கந்தரலங்காரம்.

அராப்புனை வேணியன் சேயருள்
வேண்டு மவி முந்தவன்பாற்
குராப்புனை தண்ணெயங் தரடொழல்
வேண்டுங் கொடியவைவர்
பராக்கால் வேண்டு மனமும்
பதைப்பறல் வேண்டுமென்றால்
இராப்பக லற்று இடத்தே
இருக்கக எளிதல்லவே.

(ஷ செ. 74)

என்பது அருணகிரிசாதர் அது
பவத் திருவாக்கு. இதனால்
இராப்பகலற்ற இடம் ஒன்று உள்
னது என்பதும், அதனை அடைய

வேண்டியது அவசியம் என்பதும்,
அதனை அடைந்த பேரதூதான் கட
வள் அருளைப் பெற்று உய்தி யடைய
முடியும் என்பதும், திருவடியைத்
தொழு முடியும் என்பதும், ஜூம் பொறி
கரும் தம்தம் புலன்களில் நிறை முறை
இன்றிச் செல்லுதலாகிய பராக்கு
அற்ற நிறை முறை தழுவி நிற்கும்
என்பதால், மனமும் அவச் சலனம்
ஒழிந்து சாந்தி பெறும் என்பதும்
நன்று பெறப் படுகின்றன.

அராப் புனை வேணியன் சேய்
அருள் வேண்டும்:—சிவ சூமாரர் எனப்
படும் அருட் குருவின் கருகை வேண்
டும் என்பது. முருக வேளைச் சிவ
சூமாரர் என்பதன் பொருள் என்னை?
அருட் குருவை “அராப் புனை வேணியன் சேய்” என்பது எற்றிற்கு? எனின்,
சிறிது கூறுதும்:—“உற்ற ஆக்கையின்
உறு பொருள்” (திருவாசகம்) ஆகிய
ஆதி அருளே சிவம் என்படுவது.
“என்பர மல்லா இன்னருள்” (திரு
வாசகம்) எனப்பட்டதும் இதுவே
யாம். இவ் ஆதி அருள் சகல சீவர்
களது உடலகத்தும் புறத்தும் உள்ளதே
யாயினும் அச் சீவர்கள் அவ் அருளைப்
பூரணமாகப் பெற்று உய்தியடைதல்
முடியாத காரியம். ஏனெனின், உடல
கத்து அருவாயும் உள்ளாயும் (அரு +
உள் = அருள்) இருக்கும் இவ் ஆதி
அருளானது தனக்குரிய நிறையைப்
பெறவேண்டும்—விலைவேறி உடலகத்
துப் பூரணமாகக் குடிகொள்ள வேண்
டும். இதை எவ்வாறு எனின், இவ்
ஆதி அருள் என்புக்குள் இருக்கும்
அம்பு (அப்பு) என்னும் அன்பீன்
வழியே சென்று அன்பு வடிவாகி அவ்
அன்போடு கரங்கு உறைந்து அதனால்
அவ் அன்பானது தனது உற்பத்தித்
தானமிகிய பிருதிவியோடு உறைந்து
அதனால் அவ் அன்பும் பிருதிவியும்
சுத்த மடைந்து அருளாகிய தானும்—
அருள் எனும் இயக்கமாகிய வாயுவும்
சுத்த மடைந்து பெற்ற பாலதாகிய
நிறையைப் பேறு வேண்டும். இவ்வாறு
நிறை பெற்று நின்ற அருள் தான்

“அருள் என்னும் அன்பீன் குழவி”
(தேவர் குறள்) எனப்பட்டது என
அறிதல் வேண்டும். ஆதி அருள் என
பவன் (தகப்பன்) அன்பு என்பவ
நோடு (தாய்) கூடிக் குழமுதலால் மக
ஞப் பிறந்தான்—மகன் பிறந்தான்—
அருட் சேய்—ஞானக் குழந்தை பிறந்
தது என்க. அருள் பெற வேண்டிய
நிறையைப் பெற்றது என்பதன்
பொருள் இதுவே என்க. இவ்வாறு
ஆக்க முற்ற அருளே “அராப் புனை
வேணியன் சேய்” என்பது; சிவ
சூமாரர் என்பது; அருட்குரு என்பது.
யாவராலும் அடையப் படவேண்டியது
இவ் அருளே ஆதலால், இதுவே
வேறாக ஒரு கடவுள் போல—அருட்
குருவாக—குருநாதனாக—முருகனை
கப்போற்றப் படுவது என்க. இவ் அரு
ளோடு கூடிய விமல வடிவமே—சத்தி
சிவ வடிவமே சோமா ஸ்கந்த வடி
வம் எனவும் போற்றப்படுவது. பிதா
வேறு மகன் வேறு அல்ல; இருவரும்
ஒருவரே எனச் சருதி கூறுவதன்
உண்மையும் இதுவே யாம்.

கந்தப்புராணம்.

அருவமு முநவுமாகி யநாதியாய்ப்
பலவாய் ஒன்றும்
பிரமமாய் நின்றசோதிப் பிழம்ப
தோர் மேனியாகக்
கருணைக்கர் முகங்க எாறுங் கரங்கள்
பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முநுகன் வந்தாங்
குதித்தன னுலகமுய்ய.

நானே யவனுடலால் மதலை யார்பினன்கால்
ஆசிலா வவனற முகத்துண்மை யாலறால்
பேசிலாங் கவன்பர ஞேபேத கால்லன்
காசிலா வகன் மணியிடைக் கதிர்வரு திறப்
[போல்.

“முகங்கள் ஆறும் கரங்கள் பன்னி
ரண்டும் கொண்டே” என்பதன் உண்மையை
பொருள் அமயம் கேரும் போது
விளக்கிக் கூறப்படும். மேலே கூறிய
வாறு நிறை பெற்று நின்ற அருளாற்
ருன் சீவர்கள் நாற் பொருட் பயனை

யும் வாய்மையாக அடைய முடியும். இத்தகைய அருள் ஆக்க முறப் பெற்ற வரே மெய்யடியார்—அருளாளர்—கடவுள் அருளைப் பூரணமாகப் பெற்றவர். இவ் அருள் ஆக்க முறுதலே ஞானசத்தி வடிவம் ஆக்க முறுதலாகும். இது பற்றியே “ஞானங் தான் உருவாகியாகன்” (கந்தப்புராணம்) எனப் போற்றப் பட்டனன் முருகன் என்க. இவ் அருளை ஆனால் மெய்யடியர்க்கு அல்லல் இல்லை. “அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை” (தேவர் குறள்) என்றனர் பொய்யில் புலவர். இத்தகைய மெய்யடியார் இவ் அருள் ஆக்க முறப் பெறுத மற்றைய சீவர் போலப் பினி மூப்புக்களால் சாதலடைந்து பிறவிலைப் படமாட்டார். ஆதலாற்றுன் இத்தகைய அருளைப் பெற வேண்டும் என்பாராய் “ஆராப் புனை வேணியன் சேய் அருள் வேண்டும்.” என்றனர் அருணகிரிநாதர்.

அவிழந்த அன்பால் குராப்புனை தண்டையம் தாள் தொழ வேண்டுமே:—என் புன் இருக்கும் அன்பு உருகிப் பக்குவப் பட்டபோது — அருளோடு கூடிக் குழந்து நிறை பெற்ற போது “தண்டையம் தாள்” ஆகிய கழல் பேசும் காலமாகும். கழல் பேசக் கேட்பதே திருவடி தொழுதல் என்பது. இராப் பகல் அற்ற இடமாகிய புகவிடம் புக்க போது—ஆனால் அடைந்த போது— விமல தநுவைப் பெற்ற போது கழல் பேசும் காலமாகும். இவ்விடத்தில் ஒளிக்கும் கிண்கிணி ஓயாமல் ஓலிக்கும். இவ் ஓலிவைக் கேட்பதே “உற்ற ஆக்கையின் உறுபொருள்” ஆகியதிருவடியைக் கண்டு தொழுதல்—நிறை பெற்று நின்ற அருள் என்னும் வித்து அகம் பேசதல். என்க. இத்தகைய கிண்கிணி சிலம்பு ஹீர கண்டாமணி என்னும் இம் மூன்றும் அசையப் பெற்ற காலமே— நாளே பேசும் காலம்—பேசும் நாள் என் அற்தல் வேண்டும். மற்றைய நாள் எல்லாம்—காலம் எல்லாம் பேசாத நாளே— பேசாக் காலமே என்க. “பேசாத நாள்

எல்லாம்பிறவாநாளே” (அப்பர்தேவா உண்மையாம். பாலையில் உற்பத்தியாரம்) என்பதன் பொருள் இதுவேயாம். அருளாளராகிய மெய்யடியார் அகத்தில் எம் பெருமான் கழல் பேசாதாளர் இல்லை; அவர்கள் இறந்து பிறவாதவர்களாதலால் என்க. விரிப்பில் பெருகும். “வித்தகம் பேசேல், என்னும் கட்டுரையில் காண்க. (“வித்தகம்” தொகுதி 1. இல 51.) அருள் ஆக்க முறப் பெற்ற மெய்யடியாரே இத்தகைய “தண்டையங்தாள்” தொழ வல்லார்—கிண்கிணி ஒசையைக் கேட்க வல்லார் என்பது இதனை அதுபவமாக அறிந்த அருணகிரிநாதர் அருளிய பின் வரும் செய்யுளாலும் நன்று வலியுறுதல் கண்டு கொள்க.

கந்தரலங்காரம்.

மண்கம முந்தித் திருமால்
வலம்புரி யோசையங்த
விண்கமழ் சோலையும் வாவியுங்
கேட்டது வேலெடுத்துத்
திண்கிரி சிங்க விளையாடும்
பிள்ளை திருவரையில்
கிண்கிணி யோசை பதினை
லுககழும் கேட்டதுவே.

(ஷ செ. 93)

“குராப் புனை தண்டையங்தாள்” என்பதில் குறிஞ்சி நிலக் கருப் பொருளாகிய குரா மலர் பேரின்ப அதுபவத்துக் குரியது தண்டையங்தாள் என்பதை உணர்த்தி நின்றது. முருகனே குறிஞ்சி நிலத் தேய்வம் என்பர். எந்த எந்தப் பக்குவம் பெறுதற்கு எந்த எந்தத் திணை இன்றி யமையாததோ அந்த அந்தத் திணையாக அவ் வப்போது மாற்றி அடைய வேண்டியதை அடைந்துபடியேற்றம் பெறவேண்டும். பாலை குறிஞ்சி மருதம் மூல்லை நேய்தல் என்பன ஆரோகண மார்க்கம் என்ப ஆதலால் எந்தத் திணையை யுடைய சரீரமாகிய பூமியும் மேலே கூறிய திணையை வரிசையாகப் பெற்று ஆரோகணம் பெற வேண்டும் என்பது வேத

வது அமிர்தம். அவ் அமிழ்தம் விளைவேறிய பின் குறிஞ்சியால் உண்ண வேண்டும். பேரின்ப அதுபவம் இதுவே என அறிதற் பாற்று.

“அண்பின் பெருமையும் அருளின் பெருமையும் அம்பின் பெருமையும் அனைத்தும் குறிஞ்சியாம்.”

என்பது ஆன்றேர் வாக்கு. இராப்பகல் அற்ற இடத்தை அடைந்தவரே தண்டையங்தாளை ஓவாது தொழுது பேரின்பம் பெற வல்லராவர் என்க.

கோடிய ஜீவர் பராக்கு அற வேண்டுமே:— கொடுமை—வளைவு—நிறையின்மை. ஜீவர்—ஜம் பொறி கள். ஜம்பொறிகளும் தம் தம் புலன்களை நிறை முறை இன்றி அவாவிப் பராக்குருது நிறை தமுவி நிற்றல் வேண்டும் என்பது. உரிய சாதகங்களால் தண்டையம் தாள் அடையப் பட்ட போதுதான் கொடிய ஜீவர் பராக்கு அற்று நிற்கும்; தண்டையம் தாளும் மறைந்து நின்று அதனால் ஆய தாய உணர்ச்சியால் ஜீவரை வெல்ல முடியும் என்க. பின்வரும் பிரபல சுருதியாலும் இவ் உண்மை நன்று வல்லிடுகின்றது.

அப்பர் தேவாரம்.

புள்ளுவர் ஜீவர்கள்வர் புனத்திடைப் புகுந்து நின்ற துள்ளுவர் குறைகொள்வர் தூநெறி விளைய லொட்டார் முள்ளுடையவர் கடம்மை முக்கணுன் பாதந்தில் உள்ளிடை மறைந்து நின்றங் தண்ணர் வினுலேய்யலாமே.

(ஷ தணித்திரு நேரிசை செ. 5.)

[எம் பெருமான் திருவடியும் எனப்படும் அமல் ஜீகார ஜலியால் பொறி புலன்கள் மாற்ற மடையும்— உடலாயிர அமல் மடையும் என்பதன்

உண்மையும் இதுவே ஆம். புனம் என் பது மனமாகிய காடு; அழுக்கு மனம்]

மனமும் பதைப் பற வேண்டும்:— மனம் அசுத்த அசைவாகிய அவச் சலனம் ஒழிந்து நிறை பெற வேண்டும்.— சாந்தி பெற வேண்டும் என்பது. ஐவர் பராக் குறுதலால் மனம் பதைப் புறும். இதனால் நேரும் அநர்த்தங்களுக்கு அளவில்லை.

“விழித்திருந்து உள்ளக் கருத்தினை
[இழங்கேன்”]

என்றனர் மனிவாசகர்.

(திருவாசகம், செத்திலாப் பத்து செ 1)

அருட் குருவாகிய சேயின் அருள் பெறுதலும் தண்டையம் தாள் தொழுதலும் ஐவர் பராக்கறுதலும் மனம் பதைப் பறுதலும் கை கூட வேண்டும் எனவும் இவைகை கூடுவதற்கு என் செய வேண்டும் என்றால், இராப் பகலற்ற இடத்தில் இருக்க வேண்டுமெனவும், அஃது எளிதன்று எனவும் ஒன்றும் போதா அறிவிலிக ளாகிய எம்போலிய உலக மாக்களுக்கு உணர்த்தி யருளினார் தத்துவப் பெரியாராகிய அருணகிரி நாதர் என அறிக. இராப் பகலற்ற இடம் என்றால் எனின்? அதனை அடைவது எப்படி? எனின், சிறிது கூறுதும்:— இராப் பகல் என்றால் இருஞும் ஒளியும் என்று கூறப்படும். இவற்றையே மற்பு நினைப்பு எனவும் அறியாமை அறிவு எனவும் கேவல சகலம் எனவும் கூறுப. அறியாமையாகிய மற்புபும் சிவச் செயலாகிய முனைப்பால் அறித வாகிய அறிவும் இன்றி சிவ ஞானத் தால் ஒரே பெற்றித்தாய் அறியும் பேற்றவே இராப் பகலற்ற இடத்து இருக்கும் மெய்யடியார்க்கு உரியது எனக் கீருள் இல்லாமல் ஒளி இல்லை. ஒளி இல்லாமல் இருள் இல்லை. இவற்றால் ஒன்றாலும் ஒன்று பெறுமை விளக்கம் உளவாகின்றன. இருள் என்பது அவித்தை — அஞ்சானம். ஒளி என்பது ஞானம். இவ் இரண்டும் சமம்

பெற்ற போது இவை தனி த்தனி விளங்காமல் ஒன்றுபட்டு நிக்கும். இதுதான் இராப் பகல் அற்ற இடம் என்பது. இதனைத் தான் மதி சொலுபம் என்பது. இரவு மல்ல பகலும் அல்ல. இவ்விடம் தான் மனமும் மதியும் ஒன்றிய இடம்; இருவினை சொலுபமாகிய உடலுயிர் இயக்கங்கள் சமம் பெற்ற இடம்; இருவினை ஒப்பு மலமரிபாகம் வாய்ந்த இடம் என்க. பின் வரும் வேத வாக்கும் இவ் உண்மையை நன்று வலி யுறுத்துதல் கண் டு கொள்கூக்.

ஓளவை குறள்.

அமாவாசைபூரணையாகுமவர்க்குச் சமனுப்புமிருப்புமிகாண்.

அண்டத்திலுமின்தவாதெற்றறிச்திடு பிண்டத்திலுமதுவேபேசு.

(ஷ துரிய தரிசனம் செ 7. 8.)

“அமாவாசை பூரணையாகும்” என்பது இருஞும் ஒளியும் சமம் பெற்றதை உணர்த்தி நின்றது. இருள் ஒளி சீத உஷ்ணம் உடல் உயிர் இவை சமப்பட்ட இடமே இராப்பகல் அற்ற இடமாகும். திரோதானமும் அருஞும் சமப்பட்ட இடம் எனினும் ஆம். “இரு புதமாவது இரவும் பகலும்” என்பது திருமந்திரம். (7ம் தந். திருவருள் வைப்பு செ. 1) சேவாகள் இரண்டும் வைக்கப்பட்ட இடமும் — காணப்பட்ட இடமும் இதுவேயாம். (திருவாசகம் திருக்கழுக்குன்றப் பதிகம்) நம் மூன்றே குருதரிசனம் பெறும் இடம் — ஞான நேத்திரம் பெறும் இடமும் இதுவேயாம். இவ்விடத்தை அடைந்த போது இயற்கையாகவே கீழ்முகம் கொண்ட குண்டலி மேல் நோக்கி நிற்கும் “அராப் புளை வேணியன்” என்பதன் உண்மைப் பொருள் இதுவே ஆம். குண்டலியை அடிமை கொண்டவன் என்பது. மனமும் மதியும் ஒன்றுதல் என்பது இப்பொருட்டேயாகும். இவ்விடத்தை

அடைந்த மெய்யடியார் உடலில் அகண்டாகார அமல் சொலுபமானது — நிறை பெற்று நின்ற அருளானது அணு அணுவாக ஆக்க முறைப்பேரின் பம் அளித்து உடலுயிரை விழுங்கிப் பூரணப் பட்டு நிற்கும். பின் வரும் சுருதிகள் இவ் வண்மையை நன்று புலப் படுத்துகின்றன.

திருவாசகம்.

‘தந்ததுன்றன்னைக்கொண்டதென்றனனைச் சங்கரா யார்கொலோ சுதூர் அந்தமொன் றில்லா ஆன்தப் பெற்றேன்

எந்தையே ஈசா உடலிடங்கொண்டாய்

(ஷ கோயிற்றிருப்பதிகம் மீத தந். செ. 10)

கந்தரலங்காரம்.

போக்கும் வரவும் இரவுப் பகலுப் புறம்பு மூன்றும் வாக்கும் வடிவு முடிவுமில் வாதான்று வந்து வந்து தாக்கு மனைவியங் தானே தருமெனைத் தன்வசத்தே ஆக்கு மறுமுக வாக்கால் வொன்னுதிந்த ஆன்தமே. (ஷ செ. 73)

இராப் பகல் அற்ற இடமே புகலிடம் எனப்படுவது. இதுதான் அமல் முதற்படி — முத்தி வாயில். விமலதநுவாகிய ரக்கை தேகம் இதுவே. இவ்விடத்திற்குன் அருளைப் பெற முடியும். குருவருளால் பெறப்படும் உரியசாதகங்களால், — நிறை முறையான அருந்தல் பொருந்தல் அநந்தல்களாகிய தூல சூக்குமப் பயில்வகளால் புகலிடத்தை அடையப் பெற்று பின்மாகி விழுதற்குரிய இருவினை சொலுபமாகிய — அசுத்த ததுவாகிய அகலிடத்தே நின்று நீலிக் கண்ணீர் வடித்து அப்பனே! அரசே! எனக் கூவிக் குழறவதால் அருளைப் பெற்று உய்தியடைய முடியுமா? முடியாது; முடியாது. இது பற்றியன்றே,

(8-ம் பக்கம் காணக.)

உண்மை முத்திநிலை ஆராய்ச்சி மறப்பு.

“வித்தக”ப் பத்திராசிரியர் எழுதியது.

(தொகுதி 2. 13-ம் வாரத் தொடர்ச்சி.)

இத்தகைய சிவமனம் பெறுதற்கு ஏற்ற இல்லை ஒழுகுக் கத்துக்கு உரிய விவாகமும் “மன்றல்” எனவும் “மனம்” எனவும் உபசரித்துக் கூறப்பட்டதன் உண்மையும் உய்த் துணர்தற் பாலது. மல பரிபாகமே “கந்தழி” எனப்படுவது. அசுத்த பெளதிகம் — அசுத்தமாகிய மலம் அவ் அசுத்தம் நீங்கி விமல மடையவே அசுத்த உணர்ச்சியாகிய—அசுத்த காம உணர்ச்சியாகிய கந்து அழியும்; அஃதாவது சுத்த மடையும் — வடு நீங்கிச் சிறக்கும் — சிவ மாகும் என்பது. இப் பெற்றி கைவரப் பெறுதற்குக் குருவருளால் அநுட்டிக்கப்படும் அரிய பெரிய சாதகமே பாகுபத் விரதம் எனப்படுவது. பாகுபதம் என்றால் என்னை? பாகு என்பது மாசு என்னும் பொருளுடையது. மாசு மலம் குற்றம் அழுக்கு என்பன ஒன்றே. பதம் என்பது பக்குவம் எனப்படும். பதஞ் செய்தல் என்பது பக்குவப் படுத்தல்—பாகஞ் செய்தல்—பஞ்சீகரணித்தல்—குழுத்தல் எனப்படும். பாசு என்னும் மாசு மாசு என்னும் மலம் பதப்படுதலே—பக்குவப்படுதலே—பரிபாகம் பெறுதலே பாகுபதம் எனப்படும் என்பது. மலம் பரிபாகமானுலன்றி — மல பரிபாகம் கைவரப் பெற்றாலன்றி — மலம் விமலமானாலன்றி அம் மலம் அமல மாதல் அஃதாவது உடல் ஊனம் அறவே ஒழிந்து விமல மாதல்—சிவ சம்புந்தம் பெறுதல்—சைவம் திகழ்தல் முடியாத காரியமே. மற்றோ, அவ சம்பந்த மாகிய சவ சம்பந்தமே கைகூடும்—பிறவி நெறியே உளதாகும் என்க. பாசு பத் விரதமே “சிரோ விரதம்” எனவும் “விரஜா தீக்ஷை” எனவும் “மந்த்ர சம்ல்கார தீக்ஷை” எனவும் சுருதிகளால் விதந்து கூறப்படுவது.

அதர்வசிகோபநிஷத்.

“ருதரம் சாஸ்வதம் கவ புராணம்
இஷம் ஊர்ஜம் தபஸா சியச்சதி
வரதம் ஏதத் பாகு பதம்.”

(இ—ள்) வித்தியனும் பழையவனும் அன்னமானவரும் சர்வ வல்லப முடையவனும் ஆகிய ஒருத்திரனை (ஒருவன்) தவத்தினால் அறிகின்றன. (அடைகின்றன) அதற் குரிய விரதமே (தவமே) பாசு பதம் என்பது.

கூர்மபுராணம்.

சிர்விதம் ஹிமயா பூர்வம் ச்செராதம் பாகுபதம் சுபம். குஷ்யாத் குஷ்யதமம் சூக்ஷ்மம் வேத ஸாரம் விழுக்கடியே ॥

(இ—ள்) வேத சாரமா யுள்ளதும் மறை பொருளுள்ளும் மறை பொருளா யுள்ளதும் நுண்மை யானதும் ச்சேரோதம் எனப்படுவதும் மங்கள கரமானது யாகிய பாகுபதம் எனப்பது பக்குவ சீவர்கள் அதுடித்து வீடைதை பொருட்டு என்னால் நிச்சயமாக விதிக்கப் பட்டது என்பது.

சுத சங்கிதை.

வேதமுடிபுபாகுபதவிரதமோன்றேயேடுத்துரைக்கும் ஆதலாலவிரதமேயன்பினநுட்டித்திடல்வேண்டும் போதம்தெளிராபாச்சிரீதுமால்முத்திஉயிர்இதனுல் கேதமுறுமாபாதகனேகிளிவிரதந்தனைவிட்டோன்.

(ஷஷ்நியம் முறை யுரைத்த அந்தியாயம் செ. 20)

இவற்றால் பாசு பத் விரதமே மல பரிபாகம் வாய்ந்து அஃதாவது மலம் முறையே விமலமாய் அமலமாய் ஒரு வன் கடவுளை அடைதற்கு — முத்தி யடைதற்கு இன்றியமையாச் சாதகம் என்பதும், இதுவே வேத முடிபான உண்மை என்பதும் நன்று வலியுறுதல் கண்டு கொள்க. பாசு பதம் என்பதற்கு பசு பதியை அடையும் விரதம் எனத் தாலமாகப் பொருள் கூறி இவ் விரத நெறி யறியாது அமைவார் பலர். விரதங்கள் தவங்கள் எல்லாம் கடவுளை அடைதற்கு உரியனவே எனப் பொதுவாக யாவரும் பேசி அமைவர். பாசு என்னும் மாசு பதமாகாமல் — மலம் பரிபாகம் மடையாமல் “உற்ற ஆக்கையின் உறு பொருளாகிய” பசு பதியைக் கண்டு அடைதல் முடியாத காரியம். ஆதலால் பாசு பதமாதற் குரிய சாதகம் என்னும் விளக்கமாகிய உண்மைப் பொருளில் மற்றைய பொருளும் அடங்குதல் அறிக. தவங்கள் — விரதங்கள் யாவற்றுள்ளும் தலையாயது பாசு பத் விரதமே என்பது வேத உண்மை. பாசு பதம் “ச்சேரோதம்” எனப்பட்டதன் பொருள் என்னை? எனின், சிறிது குறுவல்ஸ்:— “ச்சேரோதம்” “ச்சேரோதம்” என்பன ஒன்றே. ஆகாயத்தை — வெளியை — அகண்டாகார லலாடத்தை இடமாகக் கொண்டவன் “ச்சேரோதா” என்ப. பிரதித் தொனி ரூப சத்தத்தின் கண்ணே விசேஷமாய் விளக்கத்தை யடைய கரோதா புருஷனுக்கு ஆகாசம் இடமாம் என்பது பிரிகுதாரண்ய உபநிஷத். ஆகாச தத்துவத்தை அங்க மாகக் கொண்ட — இடமாகக் கொண்ட தொனி ரூப

சுப்தம் (நாதம்—ஒலி) “ச்ரேளதம்” எனப்பட்டதென்பது வெள்ளிடை. நாதம் “ச்ரேளதம்” எனப்பட்டால் நாதம் என்னும் ஒன்றையாகிய இயக்கத்துக்குப் பிறப்பிட மான விந்து “அச்ரேளதம்” (அசிரேளதம்) எனப்படும் என்பது சொல்லாமலே அமையும். ச்ரேளதம் பிராணை ஆகிரயித்து என்பதும் அச்ரேளதம் அபானை ஆகிரயித்து என்பதும் உண்மையே அல்லவா? வெள்ளிடை அல்லவா? ஆகவே அபானன் சுத்தமடையாமல் பிராணை சுத்தமடைய முடியாது என்பது வெள்ளிடையாம். பாச பதம் சிரேளத பாச பதம் அசிரேளத பாச பதம் என இரு வகைப்படும் எனவும் அசிரேளத பாசபதம் மோஹு ஞாத்தமும் வேத பாஹியமாம் எனவும் பாடிய கர்த்தாக்கள் தீர்ப்புக் கூறிவிட்டனரே எனின், வேதகர்த்தாமுடர் எனப்பட ஆமோ? அன்று! அன்று! மற்றொரு, அவ் வேதத்தின் உட்பொருளை ஒரு சிறிதும் அறியும் ஆற்றின்றி, தமது வித்யா சாமர்த்தியத்தாலும் தற்போதத் தாலும் மனம் போனவாறு கண்டு பிடித்தன வற்றை எல்லாம் “இது வேத சம்மதம்” “இது வேத பாஹியம்” “இது கொள்ளற பாலது” “இது விள்ளற பாலது” என்றும்; தங்கள் முளைக்கு எட்டாதன் வற்றை அகத்தம் அசம்பாவிதம் என்றும் துணிந்தவரே—துணிந்தன வற்றை வெட்கம்—லஜ்ஜை யின்றி வெளிட்டவரே மூடர் எனப்பட ஆம் என்றே எமது சிற்றறிவு கொண்டு துணிய வேண்டியதாகின்றது. சிலர் காளாமுகம் காபாலம் என்பவற்றை அவைதீக் மதங்கள் என்கின்றனர் ஆம். கரும்பின் சக்கையை மென்று விழுங்கிவிட்டு அதன் சாரத்தை உழிழ்ந்து விட்டவர் இவர் என்பதில் ஐயமுண்டோ? இல்லை. இல்லை. இவற்றின் உண்மைகளை அறியாதவர் தாமா முத்தி நிலையை அறிய வல்லுங்கள்? சேற்றிலன்றி வேறு யாண்டும் பங்கஜம் விளை வேற முடியாது என்பது பட்டாங்கு அல்லவா? சுத்தியம் அல்லவா? ஆதலால் அவைதீகம் எனப்படும் பாச என்னும் சேறு பக்குவப் படுதல்—பதஞ் செய்தல் என்புறி வைதீகம் யான் ளேதோ? அசிரேளத பாச பதம் காமார்த்தம் எனவும் அவைதீகம் எனவும் கூறுவோர் சேற்றிலன்றிப் பிறவாறு பங்கஜம் விளைவேற முடியாது என்பதனை அறியாதது என்னை? வைதீகம் என்றால் சுத்தம் அல்லவா? பாச பதமான பின் வைதீகம் நிலவ ஆம் அன்றி அதன் முன் ஆம் எனக் கூற இடமுண்டோ? ஆதலால் அவைதீகமே அடிப்படை என்பது வெள்ளிடை. அதன் அநுட்டானத் தாலன்றி வேறு எவ்வாற்றானும் எவ் உபாயத்தாலும் வைதீகம் பெறற் பாலதன்று என்பது மலை இலக்கு அல்லவா? ஆதலால் அசிரேளத பாச பதம் சித்தியின் ஈழே—அஃதாவது நிறை முறையான அருந்தல் பொருந்தல் அமைந்த இல்லற ஒழுக்கத்தால் இந்திரிய நிரோதம் பெறுதலே—மல பரிபாகம் பெறுதலே சிரேளத பாச பதம் எனக் கொள்ளற பாற்று என்பது தடக்கை நெல்லி என விளக்

கம் பெறுதல் கண்டு கொள்க. இவ் வுண்மைகளை அறியும் ஆற்றலும் காதலும் இல்லாத வித்துவான்கள் சிலர் அகிரௌத பாச பதம் காமார்த்தம் எனவும் வேத பாஹியம் எனவும் முடிபு செய்து தாழும் வைதீகம் நிலவப் பெறுது மாண்டு பிறவி வலைப்படுவாராயினர். இவ்வாறே, இவ் வுண்மையை அநுபவமாக் கண்டுணர்ந்த தத்துவப் பெரியாராகிய சித்தர் பெருமக்கள் அருளிய நூல்களை அறியும் ஆற்றலும் காதலும் இல்லாத சந்தான குரவச் சைவ சித்தாந்த பரம்பரையினராகிய போலி பிரமசாரிகள் சிலர் “சித்தர் நூல்கள் பெண்போகம் முக்கியம் எனக் கூறுகின்றமையால் அவை பயன் தூமாட்டா; அவை எங்கள் நூதன சைவத்துக்கு விரோதம்; அவற்றை அநுசரிப்போர் பைசாச பதம் அடைவர்” என்பன போலச் சிலபல விளம்பி அத்திரு மறைகளையும் அவற்றை அருளிய சிவகாருண்யமூர்த்திகளாகிய அச்சித்தர் பெருமக்களையும் சாதல்கையைக் கற்ற தமது குட்டிக் கல்விக் கெறுவத்தால் மனம் போன வாறு இகழ்ந்து சிவத் துரோகிகளாய், ஆவடை இலிங்கம் இன்ன என அறியாது வாய்மையான பிரமசரிய நேறியும் அறியாது, பண்டைச் சமணச் சைவருள் ஒருசாரார் கொள்கையையே வேத உண்மை எனக் கொண்டு பிரமசரி என வாளா கூறிக் கொண்டு கொள்ளினத்தைச் சிக்கென யாத்துக் கொண்டு “சிவோகம்” என்று வாளா கூறிச் செம்மாந்து ஓராங்கு வீற்றிருந்தாற்றான் முத்தி சித்திக்கும் எனத் தமது வித்திபா சாமர்த்தியத்தாலும் தற்போத முதிச்சியாலும் சித்தாந்தம் செய்து மாண்டு பிறவி வலைப்படுவாராயினர். இவர் கூறியனவற்றையே வேத வாக்கென நமியிய தற்காலத்தவருட் பெரும்பால் உண்மை இன்னது என அறிய முடியாதவராய் அவ் உண்மைக்கு மாருக விதண்டை பேசிப் போராடி மாற்க வேண்டியவராயினர்.

பாச பத விரதம் “விரஜா தீகைஷ்” எனக் கூறப்படும். “விரஜா நதி” என்பது பரம பதத்துக்கு இப்பால் உள்ளநதி எனக் கற்பலையாகக் கூறப்படுகின்றது. கடக்கப் படவேண்டியது இதுவே. வைதூரணி என்பது இதுவே. நேருப்பாறு என்பது இதுவே. இதனைக் கடத்தற்குரிய தீகையே “விரஜா தீகைஷ்” எனக் கூறற் பாற்று. ஆகமங்களில் “மருத் தீகைஷ்” எனப்பட்டதும் இதுவேயாம். அசுத்த தநுக்கள் “மருதம்” அடைந்து—செத்து—நீரி மாறும் இடம் இதுவே எனக். அப்பொழுது தான் உடலீல சிவம் குடி புகும்—சிவோகம் தலைப்படும் எனக்.

“.....

முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுஞ்ச அன்பின்குலாத்தில்லை ஆண்டானைக் காண்டன்றே” என்றது மாணிக்கம். (திருவாசகம், சூலாப்பத்து செ. 3) “விந்து அடங்க விளையும் சிவோகமே” என்றனர் திருமூலர். (திருமங்கிரம், 7-ம் தந். விந்து ஜயம், போக சர ஒடு

டம் செ. 33) நேருப் பாற்றை மயிர்ப் பாலத்தால் கடத்தல் எனப்படும் நிறை முறையான பஞ்சம் ஆகுதியால், யாவற் றக்கும் ஆதியும் அந்தமும் எனத் திகழும் அப்பு தத்துவமாகிய வின்து சரீரத்தில்—பிருதிவி தத்துவத்தில் அடங்குதலால்—உறைதலால் சிவோகம் தலைப்படும்—வாய்மையான பிரமசியம் சித்திக்கப் பெற்று நிவிர்த்தி உள்தாகும் என்க. பின் வரும் பிரமாணமும் இவ் உண்மையை அங்கை ஆமலகம் என விளக்குகின்றது.

புறநானூறு.

உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரி யோரீன்
டுட்பும் உயிரும் படைத்திச் சேரே”

(ஷ செ. 18)

இதனால் அப்பு தத்துவமாகிய வின்துவும் (நீர்) பிருதிவி தத்துவமாகிய உடம்பும் (நிலம்) நிறை கொண்டு கூடிக் குழைய வேண்டும் என்பதும்; இப் பெற்றி வாய்ந்தவரே நித்தியத்துவம் பெறுவார் என்பதும் நன்று வலியுறுதல் கண்டு கொள்க. நிலமும் நீருமே சித்தர் நூல்களில் “பூ நீர்” என்னும் பரிபாஷைபால் கூறப்பட்டனவாகும். இத்தகைய வாய்மையான பூவும் நீரும் கொண்டுதான் வாய்மை பான சிவபூசை செய்து இறைவன் திருவருளைப் பூரண மாகப் பெற முடியும்.

திருமந்திரம்.

புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுடை நீருண்டு
அண்ண வதுகண் டருள்புரி யானிற்கும்
எண்ணிலி பாவிக் களம்மிறை யீசனை
நண்ணாறி யாம னழுவுகின் ரூரே.

(ஷ 7ம்-தந். சிவபூசை செ. 6)

பூவும் நீருமாகிய நாத விந்துக்கள் (சரீரமே நாதம் எனப்படுவது) சமப்படுதலால் சிவோகம் தலைப்படுதலே—சிவம் என்னும் அமல அக்கினி ஆக்கழுதலே வாய்மையான சிவபூசை என்க. நிலத்தையும் நிறையும் (பூ நீர்) சமப்படுத்த வேண்டும் என்னும் வேத உண்மையையே “துவாதச வாசற் படிகள்” (Douze Portes) என்னும் பிரான்சு (French) நாவில் ஜி. றிப்பிளி (G. Ripley) என்னும் மேதாவியும் வற்புறுத்துக் கூறுகின்றார். பின் வருவது அதன் பொழிப் புரையாகும்:-

அது, “ஒருவனும் ஒருத்தியும் உண்மைக் காதலோடு கூடி அஞ்சான்றும் அவச்சலனம் இன்றி நித்தியத்துவம் பெற்று உபாந்தத்தோடு வாழ வேண்டுமாயின், நிலத்தையும் நிறையும் சமப்படுத்தினால்நிறி வேறு உபாயத்தால் முடியாது. நிலமும் ரூம் ஆகாய தத்துவத்தைப் பெறின், அங்தாவது அவ் இரு

பூதங்களிலும் ஆகாய தத்துவம் பெரும் பாகம் பெறின், இருள் (அஞ்சானம்) இரியும். உதயம் லயம் (வியாபக வியாப்பியம்) என்னும் இவ் இரண்டன் மத்தியில் வெளிச்சம் உண்டாகும்—விளக்கம் உண்டாகும்.” என்பது.

இப் பெற்றி கைகூடப் பெற்றவரே சதுரப் பாமுடைய வர்—சதுரப் பாடுடையவர்—சதுரம் என்னும் நான்கு பாழ் உடையவர்—சதுரர்—சதுரராகிய வித்தகர் என அறிக. நான்கையும் பாழ் செய்தவர்—பாழ் ஏற்றினவர் நான்கையும் சமஞ் செய்தவர் இவரே என்க. சமம் செய்தல் எவ்வாறு எனின்? பூவும் நீரும் ஒருபுறம்; காலும் வானும் ஒருபுறம்; இந் நான்கும் சமம் பெற்று நடு அரசாகி விளங்கும் விளக்கம் என்னும் உங்ணம்—தேயு கெதி பெற வேண்டும், அங்தாவது பொலிவு பெற வேண்டும் என்க. சிவ சமயம் என்னும் தேயு சமயம் பெறுதல்—அமல அக்கினியாகிய சிவம் அனு அனுவாகக் கதி பெறுதல்—தலைமை பெறுதல்—அளவு பெறுதல் இதுவே என்க. இவரே சிவ சம்பந்தம் உடையவர்—சைவர் எனப் படுத்தர்கு உரியவர் என்க. இவ்வாறு பூவும் நீரும் (பிருதிவியும் அப்பவும்) ஒரு புறமாகவும், காலும் வானும் (வாயுவும் ஆகாயமும்) ஒரு புறமாகவும் சமம் பெறுதலே இருவினையின் சடி அழிந்து அவை சமம் பெறுதல் என்பது—இரு வினை ஒப்பு என்பது என அறிக. “ஊசலாட்டும் இவ் உடலுயிராயின் இருவினை” கெட்டுத் திரிதல் என்பது—உடலுயிராய்த் தோன்றிய வினை வித்துக் கெட்டுத் திரிதல் என்பது—அமலம் அங்குரம் பெறுவது இதுவேயாம் என அறிக. இவ்வாறு இருவினை ஒப்பு ஏற்பட்ட போதுதான் மல பரிபாகம் சித்திக்கும். மலம் பரிபாக மடைதலே—மலம் துப்பு நீங்கி விமலமாதலே மல பரிபாகம் என்பது. மலம் என்றால் என்னை? அதுதான் செம்பில் களிம்பு போலச் சரீரத்தோடு—உடலுயிரோடு அபேதமாய்—சகசமாய் அசுத்த நிறையாய் உள்ள அமுக்கு எனப்படுவது—துப்பு எனப்படுவது. பின் வரும் பிரபலசூதி இவ் உண்மையை நன்று புலப்படுத்துகின்றது.

ஸாம வேத மஹோபநிஷத்.

தண்ணெல்லைய யதாசர்ம யதாதாம்ரஸ்ய காளிமா,
ஜீவஸ்ய தண்ணெல்லைய மலம் ஸஹஜ மப்யலம்॥

· நெல்லிற்கு உமியும் செம்பிற்குக் களிம்பும் சகஜமாய் என்றும் உள்ளன போலவே உடலுயிருக்கும் (உடலுயிரே ஜீவ சப்தத்தால் குறிக்கப்படுவன) மலமாகி ய அமுக்கு சகஜமாய் உள்ளது என்பது இதன் பொருளாகும். இம் மலம் துப்பு நீங்கி விமலமாதற்கு உரிய ஒழுக் கமே-குரு நெறியே—சாதகமே பாசு பதம் என்பது; வாய்மையான தவம் என்பது. இதனாற்றுன் “வேத முடிபு பாசு பத சிரத மொன்ற எடுத்துரைக்கும்” எனச் சூதசுக்கிணதை வற்புறுத்துவதாயிற்று என்க.

காரண காரியம் எனத் திகழும் நாத விந்து கூடிக் குழுந்து நிறை பெற வேண்டும். பெற்றும் இருவினை ஒப்பு ஆக்கம் பெறும். இருவினை சொருபமாகிய உடலு பிரிவிலை பெற்று ஒப்பிய இடம் இதுவே என்க. விந்து வகுக்கு இனமானது நாதமல்லவா? இவை ஒன்றற் கொன்று தொடர்புடையன; அந்நியோங்கிய சம்பந்த முடியையீடு இன்றியமையாதன என்க. உலகமே விந்து நாத மயம் என் பன கண்கடு. இது முன்னிலை இலக்கணம். தன்னிலையா கிய சீரமும் அன்ன தன்மையேத என்பது சொல்லா மலே அமையும். ஆதலால் தன்னிலை திருந்தினால்—திரிந் தால் முன்னிலையும் திருந்தும்—திரியும் என்ப. இது வேத வாக்கியம்; வேதமாகிய ஆசான் அருள் வாக்கு. தன்னிலை

திரிவான் கைக்கொண்டு ஒழுக வேண்டிய அறத்தாறுகள் யாவை? எனின், பின்வரும் வேத வாக்குக்களை நோக்கி உண்மை கண்டு கொள்ளற் பாலது.

திருமந்திரம்

புறமக மெங்கும் புகுங்தொளிர் விந்து
நிறமது வெண்மை விகழ்ந்தஞ் செம்மை
உறயகிழ் சத்தி சிவபாத மாடு
ஏற்றனுடு வீடளிக் குஞ்செயற் கொண்டே.

(ஷ 5ம்—தந். விந்துந்பனம் செ. 7)

(தொடரும்)

(4-ம் பக்கம் தொடர்ச்சி.)

வித்தகம்

இனம்!

இனம் !!

திருவாசகம்.

“அருளார் பெறவார் அகலிடத்தே
அந்தோ! அந்தோ! அந்தோவே!”

(ஷ யாத்திரைப் பத்து செ. 10)

என ஒன்றும் போதா அறிவிலி
காகிய எம் போவியர்க்கு வற்புறுத்தி
யருளியது மாணிக்கம் என்க. வேத
உண்மை இவ்வாருக, உலகோர்
பண்டை வினைப் பயனால் படிப்பு சேல
வம் அதிகாரம் என்பனவற்றால் உந்த
நிலையில் வீற்றிருந்து சில நடை நொடி
களையும் கைக் கொண்டு சாதலடைந்த
மருஞுடம்பினரையும் கடவுள்
அருளைப் பூரணமாகப் பெற்றவர் என
— அருளாளர் என ஒலையிடுவது அவர்
தமக்கு இயற்கையாய் அமைந்த அறி
யாமையின் பயனே என்பது சொல்லா
மலே அமையும். மேலும் விரிப்பிற்
பெருகும்.

இதுகாறும் கூறியவைகளால் இராப்
பகலற்ற இடம் இன்னது என்பதும்
அவ்விடத்தை அடைந்தாலன்றி
இறைவன் அருளைப் பெற்று அறம்
போருள் இன்பம் வீடு என்பனவற்றை
அடைய முடியாது என்பதும் ஒரு
வாறு உணரத்தகும்.

சுபம்.

Imprimerie “VITTAGAM”— Pondicherry.

முதல் வருட சஞ்சிகைகள்

புத்தகமாக கட்டப்பட்டன.

ஏலை

முதுகில் தோல்—கலிக்கோ

ரூ. 4—0—0

முழு கலிகோ ரூ. 3—12—0


முதுகில் கலிகோ—மார்பில் தாள்

ரூ. 3—8—0

(தபால் செலவு பிரத்தியேகம்)

வித்தகம் ஆபிஸ்,

புதுவை.



“வித்தகம்”

சந்தா விவரம்.

வருட சந்தா

உள் நாட்டிற்கு முன் பணம் ரூ. 3 0 0
வேளி நாட்டிற்கு „ „ ரூ. 4 0 0

வித்தக நிலையம்,

புதுச்சேரி.

வேண்டுவோர் தபால் முத்திரை
செலவுக்கு உரிய 6 சதம் ஸ்டாம்பு
அனுப்பி பெற்றுக்கோள்ளலாம்.

நந்தி வெளியீட்டு மன்றம்.

புதுச்சேரி.

Le Gerant. R. Nagarattinam.